



தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை- 600 018. தொலைபேசி எண்: 24347590

ஆணை நாள் 02.11.2020

(முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

வழக்கு எண். SA 357/B/20

திரு.கோ.நாராயணசாமி

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

ஆணை

COVID-19 காரணமாக தமிழ்நாடு அரசால், ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை மேற்கொள்ள இயலாததால், இன்று (02.11.2020) தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு.கோ.நாராயணசாமி அவர்களின் தொலைபேசி எண்ணினை தொடர்புகொள்ள இயலவில்லை (Unavailable). பொதுத் தகவல் அலுவலர், திரு.கல்யாணசுந்தரம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மாவட்டம் அவர்கள் பங்கேற்றார்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 24.07.2019 தேதியிட்ட மனுவில், ஒட்டப்பிடாரம் வட்டம், கொல்லன் கிணறு கிராமத்தில் அரசு விதிமுறைகளை மீறி அரசு புறம்போக்கு நிலத்தில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் திரு.க.அய்யனுசாமி ஆழ்துளை மோட்டார் பயன்படுத்தி நீர் எடுத்தல் தொடர்பான தகவல்களைக் கோரி, பொதுத் தகவல் அலுவலர்/ வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஒட்டப்பிடாரம் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. 17.12.2019 தேதியிட்ட பொதுத் தகவல் அலுவலரின் தகவல் திருப்தியளிக்காததால், மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழ் 26.08.2019 தேதியிட்டு முதல் மேல்முறையீட்டு மனுவினை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்தும் தகவல் கிடைக்கப்பெறாததால், மனுதாரர் 09.01.2020 தேதியிட்டு இரண்டாவது மேல்முறையீட்டு மனுவினை இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டின் அடிப்படையில் தொலைபேசியின் வாயிலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையின் போது பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கும் பொருட்டு 1வாரகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, மனுதாரர் சட்டப்பிரிவு 6(1)-ன் கீழ் கோரிய தகவல்களை வழங்க ஆணையிடப்பட்டது.

5. மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவல் இவ்வாணைய மின்னஞ்சலுக்கு முகவரியிடப்பட்டது. மேற்படி தகவல் பெற்றுக்கொண்டது தொடர்பான விபரங்களைக் கோர மனுதாரரை பலமுறை தொடர்புகொண்டும் மனுதாரரின் தொலைபேசி எண்ணாது தொடர்புகொள்ள இயலவில்லை (Unavailable). மேற்படி தகவல்களை அவரது முகவரிக்கு முகவரிடப்பட்டுள்ளதாக பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார். வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இவ்வழக்கின் விசாரணை இத்துடன் முற்றாக்கம் செய்து இவ்வாணையம் உத்தரவிடுகிறது.

ஓம்-(ரா.பிரதாப்குமார்)
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 357/B/20

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,
ஒட்டப்பிடாரம்,
தூத்துக்குடி மாவட்டம்.

திரு.கோ.நாராயணசாமி,
1/9, மேலத் தெரு,
கொல்லன் கிணர்,
ஒட்டப்பிடாரம் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம் - 628 302.

Copy to: File

MP/PA-12.11.20